

ST. MARY'S COLLEGE OF EDUCATION, KATPADI

B.Ed., I YEAR - Model Examination - II
May - 2020

Course - 7(அ) தமிழ் கற்பித்தல் (பகுதி - I) கற்பிக்கும் இறைகள்

Subject code: FBTA

விடைகீற்றிப்புகள்

1. படிக்க பயிற்றும் இறைகளில் நிறைகுறைகளை
பிழ்க.

* படிக்க பயிற்றும் இறைகள் மூன்று: (i) ஁குத்து இறை
(ii) ஁சால் இறை (iii) ஁சாற்றொடர் இறை.

* (i) ஁குத்து இறைப் படிப்பு:

தமிழ் ஁குத்துகளை (247) கற்ற பின்
஁சாற்களையும், ஁சாற்றொடர்களையும் படிப்பதும்.

நிறைகள்:

஁குத்துகளில் ஁ரிசை இறையை நன்குணர்ந்து
- ஁யந்திரிய ஁று ஁குத்தறவு மறல் - படித்தல், ஁குத்துத்
பிழைகள் குறைவு.

குறைகள்:

கற்பித்தல் இறைக்கு ஁றும்பாண்து - காலதாமதம்.

* (ii) ஁சால் இறைப் படிப்பு

஁குத்து இறைக்கு ஁றாண்து - ஁து஁ ஁சாற்களை
இதில் கற்றல்.

நிறைகள்:

஁ணித ஁யல்புக்கு ஁பாடுக்தமாண்து - ஁ளவில்
இறைக்கு ஁காண்து.

குறைகள் :

படித்தல், எடுதல்தல் பிழைகள் அதிகரிக்கும் - சுவையி
பிற மொழிகளுக்கே கிழிமுறை உகந்தது - எடுத்த
வரிசைமுறை அறிவு குறைவு.

(iii) சொற்றொடர் முறைப்படிப்பு:

மதிய முறை - சொற்றொடர், சொற்கள், எடுத்திகள்
என்ற வரிசையில் கற்பிப்பது - உளவியல் முறைக்கு
உகந்தது.

நிறைகள் :

மொழிநுணர்வு திறன் உளமும் - படிப்பில்
மாணவர்க்கு ஆர்வம், கவர்ச்சி மிகும் - கணம்மு குறையும்.

குறைகள் :

சிக்கல் மிகுந்தது - எடுத்த வரிசைமுறைமையக்
கற்க இயலாது.

2. திருத்தமில்லாப் படிப்பில் எதன்படும் குறைகள் யாவை?

(1) திருத்தமில்லா படிப்பு (2) குறல் சற்றத்தாழ்வு
கிணை (3) எகாடுத்சொல் (4) வேகம் (5) அச்சம்,
கூச்சம் (6) கால தாமதம் (7) தக்க சொல் கிணை
(8) உணர்ச்சியணை (9) சொற்றொடர்க் குற்றங்கள்
(10) **பத்தலவைகக்** குற்றங்கள் (11) உடல்நலக் குறைவு
ஆகியவற்றின் தினக்கம்.

3. சமீபாய உளங்கள் தமிழ் கற்பித்தலுக்கு எவ்வாறு
உதவுகின்றன?

சமீபாய உளங்கள் : மொழியை உளம்முத்தல்தல்
சமீபாயத்திற்கு முக்கிய பங்கிண்டு - கிராம, நகர

மக்களின் பங்களிப்பே சமூதாய உள்நீகன்.

இருநிலைகள் : (i) நாடெழும்பு சகலசுரீகன்
(ii) கன்யபலணம் - மலாடிவளமையாங்கன் - இலக்கிய
மன்றம் - அகலவற்றின் விளக்கம்.

4. ஆசிரியர் மையக் கற்பித்தல் முறைகள் இரண்டு
விளக்குக.

ஆசிரியர் மையக் கற்பித்தல் :

- மாணவர்கள் ஆசிரியர்களின் துணையை நாடி
கல்வி கற்றல் - பண்டைய கல்விமுறை.
- இரு முறைகள் : (i) விரிவுரைமுறை (ii) ஆசிரியரணிக்
கற்பித்தல்.

(i) விரிவுரை முறை :

ஆசிரியர் பாடப் பொருள் குறித்து தொடர்ச்சியாக
உரை நடத்துவது - நனிமால் நூற்பா - விளக்கம்.

(ii) ஆசிரியரணிக் கற்பித்தல் :

• இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள்
இரண்டுக்கு மேற்பட்ட வகுப்புகளை வுன்றிணைத்து
ஒரு பாடத்தை கற்பித்தல்.

- கூட்டுறவு முறை - இதன் கிண்டியமையா
கூறுகள் - உரைகள் - பகிர்தல், கூட்டுறவு
முறை, இணைந்து கற்பித்தல் - விளக்கம்.

5. கீழ்க்கண்டவற்றிற்கு சிறு குறிப்பு வரைக.

(அ) இ-கற்றல் (ஆ) கருத்துக் கட்டமைப்புக் கற்றல்
(இ) காணாணிக் காட்சி வழிக் கற்றல்.

(அ) இ-கற்றல் :

மின்னியல் சாதனங்கள் வழியே
கற்றல் - பல்மூலக முறையில் எந்த எந்த

ராந்த இடத்திலும் கற்கும் வசதி.

- (i) பயிற்சியளித்தல் (ii) தகவல்களை உடனடியாக மறஸ் (iii) வல்லுநர்களின் வழிகாட்டுதல் - மின்னணுவும் உள்ளடக்கியது.

(க) கருத்துக் கட்டமைப்புகள் கற்றல் :

- பல்பாடகம், கணினி சார் தொழில்நுட்பத்தில் பாடக் கருத்துகள் தொகுக்கப்பட்டு வழங்கப்படும்.
- கணினியாதி வழிக் கற்பித்தல் முறை.
- பாடப்பொருளை குறைந்த சமயில் நிரைவாகவும், திறமையாகவும் வழங்கும் தொழில்நுட்பம் தேவை.

(இ) காணொலிக் காட்சிவழிக் கற்றல் :

- பல்வேறு இடங்களில் உள்ளவர்கள் இணையதளத்தின் உதவியால் ரவண் மண் திரையின் மூலம் கண்டு கற்றல் தொள்ளத்தல்.

நிறைகள் :

- ஆசிரியர், கரும்பலகையின்ற கற்கலாம் - சேவைபாண்டிதிரை

குறைகள் :

- வினாக்கள் கேட்கவோ, வினாக்கங்கள் மறுவோ பிடியாகு. - ஆசிரியர் - மாணவர் தொடர்பு இல்லை - துணிநபர் சேவை அடிய இயலாகு.

6. மொழியடைவுச் சோதனை என்றால் என்ன? அதன் உணககள் யாவை?

- மாணவர்கள் மொழிப்பாடத்தில் அடைந்துள்ள அடைவினை அளவிட பயன்படும் சோதனை.

உணகங்கள் :

- (1) வகுறை வினாவிடைச் சோதனை (2) பிழையற்றச் சோதனை (3) ராசுத்துச் சோதனைகள் (4) குறுவினா

விடைச் சோதனை (5) பத்தி வினாவிடைச் சோதனை
 (6) கட்டுரை வினாவிடைச் சோதனை - அகியலத்தின் வினாக்கள்

7. வினாத்தாள் திட்ட வரைவு மாதிரி வ்யூறு தயாரிக்க.

பாடம்: தமிழ்	வினாத்தாள் திட்ட வரைவு										உருபு: மதிப்பெண்கள்: 50 மதிப்பெண்கள்				
	அறிதல் (10)		பரிதல் (10)		பயன்படுத்தல் (15)		திறன் (15)			மொத்தம் (50)		க	க	க	
க	கு	க	கு	க	கு	க	கு	க	கு	க	கு				க
பாட அலகு	1	2	5	1	2	5	1	2	5	1	2	5	1	2	5
செய்யுள் (15)	2	-	-	1	-	-	3	1	-	-	1	1	6	2	1
உரைநடை (15)	2	-	-	1	-	-	3	1	-	-	1	1	6	2	1
தூண்பாடம் / கட்டுரை / கடிதம் (10)	-	2	-	-	2	-	-	1	-	-	-	-	-	5	-
இலக்கணம் (10)	-	1	-	4	-	-	3	-	-	1	-	-	8	1	-
மொத்தம் (50)	4	3	-	6	2	-	9	3	-	1	2	2	20	26	10

- H - புறவ வினா / கு - குறுவினா / க - கட்டுரை வினா.
- அடைபிடி குறிக்கு எவனிடைய இருப்பது வினாக்களின் எண்ணிக்கை.
- அடைபிடி குறிக்கு உள்ளே இருப்பது மதிப்பெண்கள்.
- வினாத்தாள் - சோர்க்க.